

உடனடி வெளியீட்டுக்காக

**கோவிட் -19 (COVID-19) தொற்றுப்பரவல் சமயத்தில், பாதுகாப்பான செயலாக்கம்
கொண்ட போக்குவரத்தினை ஊக்குவிப்பதற்காக, இடை-இடையிலான
மிதிவண்டி ஓடு பாதைகளை நகர நிர்வாகம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 17, 2020) – கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலின்போது குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைக் காப்பதில் உதவுவதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் இடை-இடையேயான மிதி வண்டி ஓடுபாதைகளை வோட்டன் ஸ்ட்ரீட் (Vodden Street) செல்லும் வழிதோறும் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இந்த மிதிவண்டி பாதைகள் குடியிருப்பு வாசிகளின் பொழுதுபோக்கிற்கு ஒரு மாற்று உபாயமாக வழங்கப்படுகிறது. இந்த புதிய சைக்கிள் பாதையானது, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு உடல்நீதியான சமூக விலகலுக்கு தேவையான இடைவெளி கொடுக்கிறது.

ஏப்ரல் 18, சனிக்கிழமை முதல், பின்வரும் சாலைகளின் பகுதிகள், வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டு மிதிவண்டி பயன்பாட்டுக்காக மட்டுமேயான ஓடுபாதைகளாக தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகின்றன:

- வோட்டன் ஸ்ட்ரீட் – கென் வில்லன்ஸ் ட்ரைவ் முதல் ஹவ்டன் புலிவார்ட் வரை
- ஹவ்டன் புலிவார்ட் – வோட்டன் ஸ்ட்ரீட் முதல் சென்ட்ரல் பார்க் ட்ரைவ் வரை

சாலையின் இந்தப் பாகங்கள் செயல்பாடுள்ள போக்குவரத்துக்கான மாஸ்டர் ப்ளானின் கீழாக முன்மொழிந்தவாறு, முன்னர் திட்டமிட்டபடியான கிழக்கு மேற்கு சைக்கிள் ஓடுபாதையின் அங்கங்களாகும். ப்ராம்ப்ட்டன் 2040 தொலைநோக்குப்பார்வை-யின் அடிச்சுவடுகளாகவும், People Term of Council Priority க்கான சாலைகளிலும், சாலைகளின் ஓரம் தோறும் நிரந்தரமான, பாதுகாப்பு கொண்ட மிதிவண்டிப் பாதைகளை நடைமுறைப்படுத்த நகர நிர்வாகம் வேலை செய்து வருகிறது.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலின் விளைவாக பீல் பிராந்தியத்தில் வாகனப் போக்குவரத்து 33 சதவீதமாக குறைந்துவிட்டது; மக்கள் அத்தியாவசிய பொருட்கள்/சேவைகளைப் பெறுவதற்காக மிதி வண்டி ஓட்டுகையில் அவர்களின் பாதுகாப்பு

கருதி, கிழக்கு-மேற்கு மிதிவண்டி ஓடுபாதையின் ஒரு அங்கம் எப்படி இருக்கும் என மக்களுக்கு காட்ட இது ஒரு அருமையான தனித்துவமான சந்தர்ப்பத்தை கொடுக்கிறது.

மிதிவண்டி பாதுகாப்பு பற்றிய சிறு குறிப்புகளுக்கு வருகை தாவும்: www.brampton.ca

அறிஞர் கூற்றுக்கள்

“இந்த முன்னெப்போதுமே இல்லாதவகையிலான இந்த நேரத்தை நாம் கடந்து செல்லும்போது, நமது குடியிருப்பாளர்களே நமக்கு முன்னுரிமை கொண்ட விஷயமாகும். வீதிகளை மறுசீரமைத்து, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் பாதசாரிகளுக்கும் உடல் ரீதியான இடைவெளியை அமைத்துக் கொடுக்க, அதிக இடத்தை வழங்குவதற்காக போக்குவரத்து பாதைகளை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மறுசீரமைப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த கடினமான சூழ்நிலைகளில் உடல் ரீதியான சமூக இடைவெளி விடுதலுக்கான பரிந்துரைகளை தொடர்ந்து பின்பற்றவும், முடிந்தவரை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நான் மக்களை ஊக்குவிக்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் மாநகரம்

“நமது நகரம் முன்னோக்கி நகர்ந்து சென்றபடியே செல்ல வைப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, போக்குவரத்தை ஊக்குவித்தல், ஆதரித்தல் மற்றும் செயல்படுத்துவதில் நம்பிக்கை கொள்கிறது. இந்த கோவிட் -19 (Covid-19) தொற்றுப்பரவல் என்னும் அவசரகாலத்தில், பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தைப் பேணுவதை, முன்பை விட இப்போது நாம் அதிக உறுதி செய்ய வேண்டும். ஒரு சைக்கிள் ஓட்டுபவராக இருக்கும் நான், இந்த தற்காலிக மிதி வண்டி பாதைகள் அமைவதற்காக சமூகத்துடன் நிர்வாகம் மேற்கொண்ட ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்; எதிர் வரும் காலங்களில் நிரந்தர தீர்வுகளை செயல்படுத்துவோம் என்று எதிர்பார்க்கிறோம்.”

- ரொவேனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5 ; உறுப்பினர் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கான ஆசோசனைக்குழு

“கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலின் சமயத்தில் உடல் ரீதியான இடைவெளியைப் பராமரிப்பதற்காகவும், குடியிருப்பாளர்களை ஆரோக்கியமாக மற்றும் சுறுசுறுப்பாக

வைத்திருக்கவும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக சாலையின் ஒரு ஓரத்தை நகர நிர்வாகம் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்கிறது. நமது சாலைகளில் குறைந்த வாகனப் போக்குவரத்து இருப்பதால், இந்த நேரத்தில் சைக்கிள் ஓட்ட விரும்பும் எவருக்கும் சாதகமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவோம் என்று நம்புகிறோம்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“தனிமைப்படுத்தலுக்கான இந்த நேரத்தில், நானும் என் மனைவியும் நம்முடைய உடல் மற்றும் மன நலனை எவ்வாறு பராமரிக்கிறோம் என்பதற்கான ஒரு முக்கிய அங்கமாக இருப்பது இந்த சைக்கிள் சவாரிதான்; எங்கள் சைக்கிள்களில் சவாரி செய்வது, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் உதவுகிறது. மேயர் பிரவுன், கவுன்சிலர் சாண்டோஸ், பிராம்ப்டன் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் நகர ஊழியர்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்; இவர்கள் தான் தேவையைப் புரிந்துகொண்டு, மிதிவண்டி ஓடுபாதைக்கு முக்கியமான பொது இடத்தை அர்ப்பணித்து கொடுத்திருக்கிறார்கள்; இதனால் ஓடுபாதைகளில் நெரிசலைக் குறைக்க முடியும்; எனவே நமது தேவையை பூர்த்தி செய்ய நாம் அனைவரும் வெளியே செல்லும் அதே சமயத்தில் நமது உடல்நீதியான சமூக இடைவெளி விடுவதற்கான தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்”

- டேவிட் லெய்ங், தலைவர், பைக் ப்ராம்ப்ட்டன்

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திநீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca